

சார்பு நீதிமன்றம், உத்தமபாளையம்.

முன்னிலை: திரு.M.சிவாஜி செல்லையா, L.L.M.,
சார்பு நீதிபதி, உத்தமபாளையம்.

2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் நாள் புதன்கிழமை

அசல் வழக்கு எண்.420/2023
(CNR No.TNTH050007722023)

கனரா வங்கி, உத்தமபாளையம் கிளை

அதன் கிளை மேலாளர் மூலம்.

... வாதி

/ எதிர் /

1. A. மோகன சுந்தரம்

2. R. அன்பழகன்

... பிரதிவாதிகள்

இவ்வழக்கு 23.11.2023ம் தேதி இந்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்ததில் வாதி தரப்பில் வழக்கறிஞர் திரு.M.முருகதினகரன் அவர்கள் ஆஜராகியும், பிரதிவாதிகள் அழைத்தும் ஆஜராகாததால் தோன்றாத்தரப்பினர் ஆக்கப்பட்டும், வாதி தரப்பு வாதுரைக்கு கேட்பு நல்கியும் முன்னிடப்பட்ட ஆவணங்களை பரிசீலனை செய்தும், இன்று இந்நீதிமன்றம் பிறப்பிக்கும்,

தீர்ப்புரை

வாதிக்கு பிரதிவாதிகள் வழக்குத்தொகை ரூ.3,34,624/-க்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் தொகை முழுவதும் வசூலாகும் காலம்வரை 10.45% வட்டி செலுத்தக்கோரியும், இவ்வழக்கின் செலவுதொகையை வாதிக்கு பிரதிவாதிகள் செலுத்தக்கோரியும் வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வாதி தாக்கல் செய்துள்ள வழக்குரையின் சுருக்கம்:

வாதி வங்கியில் 1,2 பிரதிவாதிகள் 1ம் பிரதிவாதியின் கல்விக் செலவிணங்களுக்காக வேண்டி ரூ.1,96,000/-ஐ கல்விக்கடன் கேட்டு கடந்த 01.10.2012ம் தேதி வாதி வங்கியை அணுகியதில் வாதி வங்கி கடனை வழங்க முன்வந்தது என்றும், அவர்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த 15.10.2012ம் தேதி ரூ.1,96,000/-ஐ வழங்கியது என்றும், அதன்பேரில் வாதி வங்கிக்கு தேவையான அனைத்து கடன் ஆவணங்களையும் எழுதிக்கொடுத்துள்ளார்கள் என்றும், மேற்படி கடனுக்கு 13.50% வட்டி செலுத்த

பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றும், மேற்படி கடனை 180 மாதத்தில் திரும்பச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றும், மேற்கண்ட கடன்தொகைகளின் தவணைகள் தவறும்பட்சம் அபராத வட்டி சேர்த்து செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றும், மேலும் வாதி வங்கியில் பிரதிவாதிகள் பெற்ற அசல் மற்றும் வட்டித்தொகைகளை செலுத்தக்கோரி பலமுறை நேரிலும் ஆட்கள் மூலமும் துயர்ந்தும், பிரதிவாதிகள் யாதொரு தொகையும் செலுத்தாமல் செலுத்தி விடுவதாகவே கூறி வீண் காலம் கடத்தி வருகிறார்கள் என்றும், மேலும் கடந்த 30.03.2015, 01.02.2018, 15.04.2020 ஆகிய தேதிகளில் உயிர்பிப்பு கடிதங்கள் எழுதிக்கொடுத்துள்ளார்கள் என்றும், ஆனால் வாதி வங்கியில் பிரதிவாதிகள் பெற்ற கடனை ஒப்புக்கொண்டபடி திரும்ப செலுத்தவில்லை என்றும், பிரதிவாதிகள் வாதி வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் வீண் காலதாமதம் செய்து வருவதால் வாதி வங்கியால் பிரதில் கண்ட கடன் தொகையை வட்டி மற்றும் செலவுத்தொகையுடன் திரும்பப்பெற வேண்டி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3) பிரதிவாதிகள் அழைத்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தோன்றாத்தரப்பினராக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

4) பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வு:

வாதி வங்கி கோரியுள்ள பரிகாரம் செலவுத்தொகையுடன் கிடைக்கக்கூடியதா?

5) வாதி தரப்பு வழக்கை நிரூபணம் செய்யக்கூடிய வகையில் வாதி வங்கியின் கிளை மேலாளர் பிரதீப்குமார் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டு, அவர் மூலமாக 01.10.2012-ம் தேதியிட்ட விண்ணப்பத்தின் அசல் வா.சா.ஆ.-1 ஆகவும், 15.10.2012-ம் தேதியிட்ட அனுமதி கடிதத்தின் அசல் வா.சா.ஆ.-2 ஆகவும், 15.10.2012-ம் தேதியிட்ட கடன் ஒப்பந்தத்தின் அசல் வா.சா.ஆ.-3 ஆகவும், 20.08.2012-ம் தேதியிட்ட போனபைட் சான்றிதழின் அசல் வா.சா.ஆ.-4 ஆகவும், 23.12.2022-ம் தேதியிட்ட கணக்கு அறிக்கையின் அசல் வா.சா.ஆ.-5 ஆகவும், 30.03.2015-ம் தேதியிட்ட உயிர்ப்புக் கடிதத்தின் அசல் வா.சா.ஆ.-6 ஆகவும், 01.02.2018-ம் தேதியிட்ட உயிர்ப்புக் கடிதத்தின் அசல் வா.சா.ஆ.-7 ஆகவும், 15.04.2020-ம் தேதியிட்ட உயிர்ப்புக் கடிதத்தின் அசல் வா.சா.ஆ.-8 ஆகவும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

6) மேலும், மேற்படி வா.சா.1 வாய்மொழி சாட்சியம் மற்றும் வாசாஆ1 முதல் வாசாஆ.8 வரையிலான ஆவணங்களை பரிசீலனை செய்யும்போது 1ம் பிரதிவாதியினுடைய கல்விக்காக கடந்த 01.10.2012ம் தேதி பிரதிவாதிகள் கடன் விண்ணப்பம் கொடுத்து அது பரிசீலனை செய்யப்பட்டு 15.10.2012ம் தேதியில் வாதி வங்கி பிரதிவாதிகளுக்கு கல்விக்கடன் வழங்கி அதற்காக அவர்கள் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.4 மற்றும் வா.சா.ஆ.6 முதல்

வா.சா.ஆ.8 வரையிலான கடன் ஆவணங்களை எழுதிக்கொடுத்துள்ள விபரம் மேற்படி ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது. மேலும், வா.சா.ஆ.6 முதல் வா.சா.ஆ.8 ஆவணங்களை பரிசீலனை செய்யும்போது வழக்கு உரிய காலத்திற்குள் கடன் தொகையை திரும்பப்பெற தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

7) மேலும், பிரதிவாதிகள் ஒத்துக்கொண்டபடி கடன்தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பது வா.சா.ஆ.5 கணக்கு அறிக்கையை பரிசீலனை செய்யும்போது தெரியவருகிறது. எனவே 1, 2 பிரதிவாதிகள் கூட்டாக கடன் பெற்றுள்ள நிலையில் அவர்கள் ஒத்துக்கொண்டபடி கடன்தொகையை திருப்பி செலுத்த கடமைப்பட்டவர்கள் என இந்நீதிமன்றம் தீர்வு கண்டு, வாதி கோரியுள்ள பரிகாரம் வாதிக்கு செலவுத்தொகையுடன் கிடைக்கக்கூடாது என இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

8) அதே வேளையில் 1ம் பிரதிவாதியினுடைய கல்விக்காக பிரதிவாதிகள் கூட்டாக வாதி வங்கியிலிருந்து கடன் பெற்றுள்ள நிலையில் அவர்கள் பெற்ற கல்விக்கடன் மற்றும் அவர்களது குடும்ப சமூக சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாதி வங்கி 10.45% வட்டி கோரியிருந்தாலும் நீதியின் நலனின் பொருட்டு 9% வட்டி மட்டுமே கல்விக்கடனுக்காக வாதி வங்கிக்கு கிடைக்கக்கூடியது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

9) இறுதியாக, வாதியின் வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்பட்டு, பிரதிவாதிகள் வாதிக்கு ரூ.3,34,620/-மும் (Rounded off) அசல் தொகை ரூ.1,96,000/-க்கு பிராது தேதி முதல் தீர்ப்பு தேதி வரை 9% வட்டியும், தீர்ப்பு தேதி முதல் தொகை முழுவதும் வசூலாகும் தேதிவரை 6% பின்வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்புரை என்னால் தட்டச்சுக்கு நேரிடையாக சொல்லப்பட்டு, அவரால் தட்டச்சு செய்யப்பட்டு, என்னால் சரிபார்த்து பிழை நீக்கம் செய்யப்பட்டு, 13.12.2023ம் நாளாகிய இன்று இந்நீதிமன்றத்தில் அவையறிய பகரப்பட்டது.

(ஓம்)M.சிவாஜிசெல்லையா

**சார்பு நீதிபதி,
உத்தமபாளையம்.**

வாதி தரப்பு சாட்சி:

வா.சா.1 ... பிரதீப்குமார் (கனரா வங்கி, உத்தமபாளையம் கிளை மேலாளர்)

வாதி தரப்பு சான்றாவணங்கள்:

வாசாஆ1	01.10.2012	கடன் விண்ணப்பம்	அசல்
வாசாஆ2	15.10.2012	அனுமதி கடிதம்	அசல்
வாசாஆ3	15.10.2012	கடன் ஒப்பந்தம்	அசல்
வாசாஆ4	20.08.2012	போனபைட் சான்றிதழ்	அசல்
வாசாஆ5	23.12.2022	கணக்கு அறிக்கை	அசல்
வாசாஆ6	30.03.2015	உயிர்பிப்பு கடிதம்	அசல்
வாசாஆ7	01.02.2018	உயிர்பிப்பு கடிதம்	அசல்
வாசாஆ8	15.04.2020	உயிர்பிப்பு கடிதம்	அசல்

பிரதிவாதிகள் தரப்பு சாட்சி மற்றும் சான்றாவணங்கள்:

- இல்லை -

(ஓம்)M.சிவாஜிசெல்லையா
சார்பு நீதிபதி,
உத்தமபாளையம்.